



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 13]

CHENNAI, WEDNESDAY, MARCH 27, 2019
Panguni 13, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT		HOME DEPARTMENT	
Acquisition of Lands.. .. .	320-339	Tamil Nadu Prohibition Act.—Amendments to Notification	341
HOME DEPARTMENT		LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
Foreign contribution (Regulation) Act, 2010.— Notification under Section 6 of the Delhi Special Police Establishment Act empowering Central Bureau of Investigation to Investigate cases against two organizations.. .. .	340	The Employees State Insurance Act.—Exemption to the Temporary and Permanent Employees of Tamil Nadu Asbestos, Alangulam, Virudhunagar District for the period from 19-11-2018 to 13-11-2019, etc.	341-342
Scheduled Caste and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.—Appointment of certain official as Special Public Prosecutor for conducting cases in District and Session Court Chennai District on tenure basis for certain period etc.,	340-341	Labour Courts for Adjudication	342-348
Appointment of certain Official, District Judge functioning as Principal District Judge, Tirunelveli, on transfer as Member Secretary, Tamil Nadu State Legal Services Authority, Chennai on Deputation basis	341	LAW DEPARTMENT	
		Tamil Nadu Dr. Ambedkar Law University Act.— Nomination of certain persons as a member to the Syndicate of Tamil Nadu Dr. Ambedkar Law University Chennai for Certain period.	348
		RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT	
		Tamil Nadu Panchayats Act.—Exclusion of certain Lands from operation	348-349

NOTIFICATIONS BY GOVERNMENT

HIGHWAYS & MINOR PORTS (HQ1) DEPARTMENT

Acquisition of Lands*(G.O. (2D) No.19, Highways & Minor Ports, 26th February 2019, மார்ச் 14, விளம்பரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]*

No.II(2)/HWMP/241/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in the schedule below have to be acquired for the formation of Approach Road for Construction of Under Level Bridge in lieu of LC No.439 of Railway KM 587/6-7 Paruvakudi–Kovilpatti–Ettayapuram–Vilathikulam–Vembar Road (SH-44) Bridge situated in Kovilpatti Town of Kovilpatti Taluk in the District of Thoothukudi, and it having already been decided that the entire amount of compensation is to be awarded for the lands to be paid out of the funds controlled or managed by Divisional Engineer (NABARD and Rural Roads), Highways Department, Tirunelveli, the following notice is issued under

sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002).

NOTICE

Under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act 2001, (Tamil Nadu Act 34 of 2002), the Governor of Tamil Nadu hereby acquires the lands specified in the Schedule below measuring **0.07.70** hectare to the same, a little more or less needed for the formation of Approach Road for Construction of Under Level Bridge in lieu of LC No. 439 of Railway KM 587/6-7 Paruvakudi-Kovilpatti-Ettayapuram-Vilathikulam-Vembar Road (SH-44) Bridge situated in Kovilpatti Town of Kovilpatti Taluk in the District of Thoothukudi.

The Plan of the lands is kept in the office of the District Collector, Thoothukudi and Revenue Divisional Officer, Kovilpatti, Thoothukudi District and may be inspected at any time during the office hours.

THE SCHEDULE

Thoothukudi District, Kovilpatti Taluk, Kovilpatti Village.

Sl. No.	Survey No./ Sub Division	Category	Total Area Hectare (Ares)	Land Area to be acquired Hectare/ (Sqm.)	Building Details	Land Owner and User Name and Details
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
WARD A-BLOCK 9						
1	Ward A Block 9 T.S.No. 103/2	Rayathu Manai	0.00.80	0.00.19	1. Asbestos Sheet Roof Shop (Carpentary Work) Ground Floor 2.RCC Roof Shop (Electrical Shop) Ground Floor Closed Shop Door No. 107 C	Veerayya S/o. Rajagopal Chettiar (guardian Mother Krishnammal)
2	Ward A Block 9 T.S.No. 104/2	Rayathu Manai	0.00.18	0.00.02	Pass	1.Veerayya S/o. Rajagopal Chettiar (guardian Mother Krishnammal) 2. Mariammal W/o. Subbiah Chettiyar 3. Lakshmiammal W/o. Pitchaya 4. Mookaiya S/o. Petchimuthu Chettiyar
3	Ward A Block 9 T.S.No. 109/2	Rayathu Manai	0.00.60	0.00.02	Tiled Roof House Door No. 104	Lakshmiammal W/o. Pitchayya
4	Ward A Block 9 T.S.No. 110	Rayathu Manai	0.00.05	0.00.05	RCC Roof Tea Shop Ground Floor Door No. 107 B	Mookaiya Chettiyar S/o. Petchimuthu Chettiar

<i>Sl. No.</i>	<i>Survey No./ Sub Division</i>	<i>Category</i>	<i>Total Area Hectare (Ares)</i>	<i>Land Area to be acquired Hectare/ (Sqm.)</i>	<i>Building Details</i>	<i>Land Owner and User Name and Details</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
5	Ward A Block 9 T.S.No. 111/2	Rayathu Manai	0.00.08	0.00.04	RCC Roof Shop (Small Shop) Ground Floor Door No.107A	Mookaiya Chettiyar S/o. Petchimuthu Chettiar
6	Ward A Block 9 T.S.No. 112/2	Rayathu Manai	0.00.22	0.00.09	Madras Terrace Roof Store Ground Floor	Mookaiya Chettiyar S/o. Petchimuthu Chettiar
7	Ward A Block 9 T.S.No. 148/2	Rayathu Manai	0.00.55	0.00.11	Madras Terrace Roof House Ground Floor Door No. 106	Jamila Beevi W/o. Umar Kattaph
8	Ward A Block 9 T.S.No. 149/2	Rayathu Manai	0.00.68	0.00.11	RCC Roof Shop (Tiles and Pipes Shop) Ground Floor Door No. 101	Jamila Beevi W/o. Umar Kattaph
9	Ward A Block 9 T.S.No. 150/2	Rayathu Manai	0.00.06	0.00.02	Vacant Land	Jamila Beevi W/o. Umar Kattaph
10	Ward A Block 9 T.S.No. 151/2	Rayathu Manai	0.01.60	0.00.25	1. Compound Wall and 2. Asbestos Sheet Roof Building Ground Floor	Sankaralingam Chettiar S/o. Meenakshmi Sundaram Chettiar
11	Ward A Block 9 T.S.No. 152/2	Rayathu Manai	0.01.61	0.00.03	Pass	1.Aathilakshiammal W/o. Sanmuga Asari 2. Thavudaiya S/o. Gurusamy Thevar 3. Sudalaimuthu S/o. Karuppan Asari 4. Raja Asari S/o. Arunagiri Asari 5. Sankaralingam Chettiyyar S/o. Meenakshi sundaram Chettiyar 6. Renganathan Chettiyar S/o. Somasundaram Chettiyar 7. Petchiya Pillai S/o. Kandasamy Pillai
12	Ward A Block 9 T.S.No. 153/2	Rayathu Manai	0.02.37	0.00.14	RCC (Framed) Roof Medical Shop (Sivsakthi Medical) Ground Floor and First Floor	Petchiya Pillai S/o. Kandasamiya Pillai
13	Ward A Block 9 T.S.No. 155/2	Rayathu Manai	0.00.87	0.00.10	RCC (Framed) Roof Hospital (Sivsakthi Hospital) Ground Floor and First Floor	1.Sankarasubbu S/o. Arumuga Asari 2.Maheswari W/o. Sankarasubbu

Sl. No.	Survey No./ Sub Division	Category	Total Area Hectare (Ares)	Land Area to be acquired Hectare/ (Sqm.)	Building Details	Land Owner and User Name and Details
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
14	Ward A Block 9 T.S.No. 156/2	Rayathu Manai	0.02.12	0.00.05	RCC Roof Shop (Annamalai Cool Drinks) Ground Floor	1. V. Sundaram Asari 2. V. Arunachala Asari
15	Ward A Block 9 T.S.No. 157/2	Rayathu Manai	0.00.11	0.00.04	RCC Roof House Ground Floor	1. V. Sundaram Asari 2. V. Arunachala Asari
16	Ward A Block 9 T.S.No. 158/2	Rayathu Manai	0.00.09	0.00.03	RCC Roof House Ground Floor Door No. 95	1. V. Sundaram Asari 2. V. Arunachala Asari
17	Ward A Block 9 T.S.No. 161/2	Rayathu Manai	0.00.62	0.00.02	Pass	1. Petchiya Pillai 2. Pappathi (a) Chinnammal W/o. Pattupillai 3. Renganathan Chettiyar
18	Ward A Block 9 T.S.No. 162/2	Rayathu Manai	0.00.38	0.00.11	RCC (Framed) Roof Lodge (Mahalakshmi Lodge) Ground Floor, First Floor and Second Floor	1. Chandrasekar S/o. Kadarkarai 2. Pandiayammal W/o. Chandrasekar
19	Ward A Block 9 T.S.No. 170/2	Rayathu Manai	0.03.00	0.00.10	RCC (Framed) Roof Shop (Saravana Steel & Furniture) Ground Floor, First Floor and Second Floor	Renganathan Chettiyar S/o. Somasundaram Chettiyar
20	Ward A Block 9 T.S.No. 175/2	Rayathu Manai	0.00.37	0.00.05	Common Path	1. Senbaga Asari S/o. Karuppiah Asari 2. Rengaraj S/o. Ramakrishna Naicker 3. Krishna Asari S/o. Sangaiya Asari
21	Ward A Block 9 T.S.No. 191/2	Rayathu Manai	0.00.76	0.00.10	RCC Roof House and Shop (Avarlesh Tailoring) Ground Floor and First Floor	Shanmugavel Chettiyar S/o. Gandhimathi Chettiyar
22	Ward A Block 9 T.S.No. 193/2	Rayathu Manai	0.00.38	0.00.04	Common Path	Kaliappan Chettiyar
23	Ward A Block 9 T.S.No. 194/2	Rayathu Manai	0.00.34	0.00.09	RCC Roof Shops (Durga Medicals & Sriram Suing Machine Company) Ground Floor	Shanmugavel Chettiyar S/o. Gandhimathi Chettiyar

Sl. No.	Survey No./ Sub Division	Category	Total Area Hectare (Ares)	Land Area to be acquired Hectare/ (Sqm.)	Building Details	Land Owner and User Name and Details
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
24	Ward A Block 9 T.S.No. 198/2	Rayathu Manai	0.00.25	0.00.02	Pass	1. Ganthimathi S/o. Manakavalam Pillai 2. Alagiya Nambi S/o. Manickam Asari 3. Arunachalam S/o. Manickam Asari
25	Ward A Block 9 T.S.No. 213/2	Rayathu Manai	0.00.10	0.00.03	RCC (Framed) Roof Shop Ground Floor, First Floor and Second Floor	Sudalai Asari S/o. Vadivel Asari
26	Ward A Block 9 T.S.No. 214/2	Rayathu Manai	0.00.18	0.00.08	RCC (Framed) Roof Mansion (Lakshmi Mansion) Ground Floor, First Floor and Second Floor	Sudalai Asari S/o. Vadivel Asari
27	Ward A Block 9 T.S.No. 216/2	Rayathu Manai	0.00.10	0.00.03	RCC (Framed) Roof Mansion (Lakshmi Mansion) Ground Floor, First Floor and Second Floor	Sarathambal W/o. Manickam Asari
28	Ward A Block 9 T.S.No. 217/2	Rayathu Manai	0.00.36	0.00.08	Madras Terrace Roof Printing Press Roof Shop (Sivasankar Printing Press) Ground Floor	Sarathambal W/o. Manickam Asari
29	Ward A Block 9 T.S.No. 218/2	Rayathu Manai	0.00.36	0.00.08	Madras Terrace Roof Shop Ground Floor	Sarathambal W/o. Manickam Asari
30	Ward A Block 9 T.S.No. 229/2	Rayathu Manai	0.00.09	0.00.02	Madras Terrace Roof Store (K.N.Latha Store) Ground Floor	Sarathambal W/o.. Manickam Asari
31	Ward A Block 9 T.S.No. 230/2	Rayathu Manai	0.00.12	0.00.03	Madras Terrace Roof Shop Ground Floor	Sarathambal W/o. Manickam Asari
32	Ward A Block 9 T.S.No. 231/2	Rayathu Manai	0.00.42	0.00.01	Pass	Sarathambal W/o. Manickam Asari
33	Ward A Block 9 T.S.No. 236/2	Rayathu Manai	0.00.50	0.00.12	RCC (Framed) Roof Door No. 37 Door No. 38	Backiyam Pillai S/o. Muthukaruppa Pillai

<i>Sl. No.</i>	<i>Survey No./ Sub Division</i>	<i>Category</i>	<i>Total Area Hectare (Ares)</i>	<i>Land Area to be acquired Hectare/ (Sqm.)</i>	<i>Building Details</i>	<i>Land Owner and User Name and Details</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
34	Ward A Block 9 T.S.No. 237/2	Rayathu Manai	0.00.09	0.00.06	RCC (Framed) Roof Medical Shop (Apollo Medicals) Ground Floor, First Floor and Second Floor	Backiyam Pillai S/o. Muthukaruppa Pillai
35	Ward A Block 9 T.S.No. 239/2	Rayathu Manai	0.01.65	0.00.02	Path	Backiyam Pillai S/o. Muthukaruppa Pillai
36	Ward A Block 9 T.S.No. 238/2	Rayathu Manai	0.00.48	0.00.12	RCC Roof Medical and Siddha Hospital (Vel Medicals) Ground Floor and First Floor	Backiyam Pillai S/o. Muthukaruppa Pillai
37	Ward A Block 9 T.S.No. 244/2	Rayathu Manai	0.01.28	0.00.18	Tiled Roof House Ground Floor Court Case	Balagurusamy Naidu S/o. Kurusamy Naidu
38	Ward A Block 9 T.S.No. 245/2	Rayathu Manai	0.00.16	0.00.10	Tiled Roof House Ground Floor	Paramasivam Pillai S/o. Subbaiah Pillai
39	Ward A Block 9 T.S.No. 246/2	Rayathu Manai	0.00.11	0.00.09	Tiled Roof House Ground Floor	Paramasivam Pillai S/o. Subbaiah Pillai
40	Ward A Block 9 T.S.No. 263/2	Rayathu Manai	0.00.30	0.00.03	Pass	1. Ramasamy Chettiyar 2. Ganapathy Moopanar
41	Ward A Block 9 T.S.No. 264/2	Rayathu Manai	0.00.49	0.00.11	Madras Terrace Roof Shop (Mariappa Clock Company) Ground and First Floor	Ganapathy Moopanar S/o. Sivanarayana Moopanar
42	Ward A Block 9 T.S.No. 265/2	Rayathu Manai	0.00.54	0.00.13	Madras Terrace Roof Shop (Sivasakthi Mobiles) Ground and First Floor	Ganapathy Moopanar S/o. Sivanarayana Moopanar
43	Ward A Block 9 T.S.No. 266/2	Rayathu Manai	0.00.65	0.00.14	RCC (Framed) Roof Building Ground Floor, First Floor and Second Floor	Ganapathy Ramasamy Rettiyar S/o. Krishnasamy Rettiyar
44	Ward A Block 9 T.S.No. 311/2	Rayathu Manai	0.00.88	0.00.23	In Ground Floor Madras Trrace Roof House and In First Floor RCC (Framed) Roof Shop (ICE Digital Studio)	Manickam Pillai S/o. Shanmuga Velayutham Pillai

Sl. No.	Survey No./ Sub Division	Category	Total Area Hectare (Ares)	Land Area to be acquired Hectare/ (Sqm.)	Building Details	Land Owner and User Name and Details
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
45	Ward A Block 9 T.S.No. 312/2	Rayathu Manai	0.00.72	0.00.12	RCC Roof Shop (Sri Vignesh Textiles) Ground Floor and First Floor	Manickam Pillai S/o. Shanmuga Velayutham Pillai
46	Ward A Block 9 T.S.No. 313/2	Rayathu Manai	0.00.80	0.00.16	RCC (Framed) Roof Shop Ground Floor, First Floor and Second Floor	1. A.B.S. Perumalsamy Naicker 2. Ramalakshmi 3. Seethalakshmi
47	Ward A Block 9 T.S.No. 314/2	Rayathu Manai	0.00.05	0.00.03	RCC (Framed) Roof Shop (Xerox Shop) Ground Floor, First Floor and Second Floor	1. Palavezham S/o. Velayutham Asari 2. Manickam Pillai S/o. Shanmuga Velayutham Pillai
48	Ward A Block 9 T.S.No. 317/2	Rayathu Manai	0.00.16	0.00.13	RCC (Framed) Roof Shop (Cycle Shop) Ground Floor, First Floor and Second Floor	Mariappan S/o. Velayutham Asari
49	Ward A Block 9 T.S.No. 318/2	Rayathu Manai	0.00.24	0.00.13	Madras Terrace Roof Shop (Swamy Electricals) Ground Floor	Mariappan S/o. Velayutham Asari
50	Ward A Block 9 T.S.No. 319/2	Rayathu Manai	0.00.25	0.00.15	RCC (Framed) Roof Jewellery Shop (Ambika Jewellers) Ground Floor, First Floor and Second Floor	Peria Mariappan S/o. Ramasamy Koonar
51	Ward A Block 9 T.S.No. 320/2	Rayathu Manai	0.00.20	0.00.12	RCC (Framed) Roof Shop (Royal Studio) Ground Floor, First Floor, Second Floor and Third Floor	Ponnuthayammal W/o. Muthalraj Naidu
52	Ward A Block 9 T.S.No. 323/2	Rayathu Manai	0.00.16	0.00.04	RCC (Framed) Roof Shop Ground Floor and First Floor	Perumalsamy Naicker S/o. Rengamannar Naicker
53	Ward A Block 9 T.S.No.324	Rayathu Manai	0.00.12	0.00.12	RCC (Framed) Roof Shop (Sakthi Studio) Ground Floor and First Floor	Perumalsamy Naicker S/o. Rengamannar Naicker
54	Ward A Block 9 T.S.No.325	Rayathu Manai	0.00.02	0.00.02	RCC (Framed) Roof Shop (Tea Shop) Ground Floor	Perumalsamy Naicker S/o. Rengamannar Naicker
TOTAL—			0.04.53			

<i>Sl. No.</i>	<i>Survey No./Sub Division</i>	<i>Category</i>	<i>Total Area Hectare (Ares)</i>	<i>Land Area to be acquired Hectare/ (Sqm.)</i>	<i>Building Details</i>	<i>Land Owner and User Name and Details</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
WARD C-BLOCK 2						
55	Ward C Block 2 T.S.No. 4/2	Rayathu Manai	0.00.38	0.00.28	RCC Roof Shop (Tailoring Shop and House) Ground Floor	1.Indirani S/o. Karuppasamy Thevar 2.Murugaperumal S/o. Karuppasamy Thevar 3.Murugalakshmi S/o. Karuppasamy Thevar 4.Raj S/o. Karuppasamy Thevar 5.Kathirvel S/o. Karuppasamy Thevar
56	Ward C Block 2 T.S.No. 5/2	Rayathu Manai	0.00.68	0.00.04	RCC Roof Shop and House Ground Floor	Balagumaran S/o. Krishna Thevar
57	Ward C Block 2 T.S.No. 159/2	Rayathu Manai	0.00.14	0.00.03	RCC Roof Shop Ground Floor	Mariappan S/o. Lakshmanan Asari
58	Ward C Block 2 T.S.No. 160/2	Rayathu Manai	0.00.08	0.00.02	Asbestos Sheet Roof Shop (Thirumalanan Eversilver Polish Shop) Ground Floor	Velu Thevar S/o. Mariappa Thevar
59	Ward C Block 2 T.S.No. 162/2	Rayathu Manai	0.00.88	0.00.05	Madras Terrace Roof Shop (Two Wheeler Works) Ground Floor	1. Mariappa Thevar S/o. Ayyappa Thevar 2. Ganesa Thevar S/o. Ayyappa Thevar
60	Ward C Block 2 T.S.No. 163/2	Rayathu Manai	0.00.27	0.00.02	RCC Roof Shop Ground Floor	1. Natarajan S/o. Narayana Thevar 2. Aaathilakshmi W/o. Narayana Thevar
61	Ward C Block 2 T.S.No. 164/2	Rayathu Manai	0.00.40	0.00.03	RCC Roof Shop (Lakshmi Bharathi Store) Ground Floor	Velu Thevar S/o. Mariappa Thevar
62	Ward C Block 2 T.S.No. 251/2	Rayathu Manai	0.00.38	0.00.04	RCC (Framed) Shop (Flower Shop and Saloon Shop) Ground Floor and First Floor	Appasamy Naicker S/o. Venkatasala Appasamy Naicker
63	Ward C Block 2 T.S.No. 257/2	Rayathu Manai	0.02.36	0.00.08	RCC (Framed) Roof Shop Ground Floor and First Floor	Lakshiammal W/o. Vijayavel
64	Ward C Block 2 T.S.No. 279/2	Rayathu Manai	0.03.40	0.00.25	1.Poovalinga Chettiyar School Compound Wall 2.Asbestos Roof Building	Jeyalakshmi W/o. Mariappan

Sl. No.	Survey No./Sub Division	Category	Total Area Hectare (Ares)	Land Area to be acquired Hectare/ (Sqm.)	Building Details	Land Owner and User Name and Details
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
65	Ward C Block 2 T.S.No. 282/2	Rayathu Manai	0.00.13	0.00.06	RCC Roof Shop Ground Floor	Shanmugathai W/o. Sakthivel
66	Ward C Block 2 T.S.No. 283/2	Rayathu Manai	0.00.12	0.00.08	RCC Roof Shop Ground Floor	Packiyalakshmi W/o. Krishnan
TOTAL—				0.00.98		
WARD C-BLOCK 20						
67	Ward C Block 20 T.S.No. 2/2	Rayathu Manai	0.00.10	0.00.05	RCC (Framed) Roof Shop (Clock and Store) Ground Floor, First Floor and Second Floor	Tirupathi S/o. Rengappa Nadar
68	Ward C Block 20 T.S.No. 7/2	Rayathu Manai	0.00.25	0.00.03	RCC (Framed) Roof Shop (Cooldrinks Shop) Ground Floor, First Floor and Second Floor	Muthas Rajalakshmi W/o. Ramalingasamy Naidu
69	Ward C Block 20 T.S.No. 8/2	Rayathu Manai	0.01.50	0.00.12	RCC Roof Shops (Thendral Stationary and Karthik Electricals) Ground Floor and First Floor	Muthas Rajalakshmi W/o. Ramalingasamy Naidu
70	Ward C Block 20 T.S.No. 9/2	Rayathu Manai	0.00.34	0.00.06	RCC Roof Shops (Mahalakshmi Stationary and Venkateshwara Stores) Ground Floor and First Floor	Muthas Rajalakshmi W/o. Ramalingasamy Naidu
71	Ward C Block 20 T.S.No. 77/2	Rayathu Manai	0.00.26	0.00.06	RCC (Framed) Roof Shop (Electrical Shop) Ground Floor and First Floor	Vanitha W/o. Jeyaprakash
72	Ward C Block 20 T.S.No. 78/2	Rayathu Manai	0.00.25	0.00.05	RCC (Framed) Roof Shop Ground Floor and First Floor	Vanitha W/o. Jeyaprakash
73	Ward C Block 20 T.S.No. 79/2	Rayathu Manai	0.00.05	0.00.03	RCC (Framed) Roof Shop (Dinesh Electricals and Hardwares) Ground Floor and First Floor	Vanitha W/o. Jeyaprakash
74	Ward C Block 20 T.S.No. 80/2	Rayathu Manai	0.00.15	0.00.05	RCC (Framed) Roof Shop Ground Floor and First Floor	Vanitha W/o. Jeyaprakash

Sl. No.	Survey No./Sub Division	Category	Total Area Hectare (Ares)	Land Area to be acquired Hectare/ (Sqm.)	Building Details	Land Owner and User Name and Details
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
75	Ward C Block 20 T.S.No. 84/2	Rayathu Manai	0.00.25	0.00.02	Pass	1. Kamalam W/o. Chinnasamy 2. Balasubramaniyan 3. Poominathan 4. Azhu Kalyanni W/o. Pazhani Kumarasamy 5. Pooma Sundari 6. Rajammal W/o. Mookaya Asari 7. Nayinar Thevar S/o. Madasami Thevar
76	Ward C Block 20 T.S.No. 87/2	Rayathu Manai	0.00.25	0.00.02	RCC Roof Shop Ground Floor	Ponnammal W/o. Arumugam Asari
77	Ward C Block 20 T.S.No. 88/2	Rayathu Manai	0.00.29	0.00.01	Pass	1. Thayammal W/o. Sanmugam Pillai 2. Sanmugam Pillai S/o. Sankaran Pillai
78	Ward C Block 20 T.S.No. 89/2	Rayathu Manai	0.00.16	0.00.06	Tiled Roof House Ground Floor	Thayammal W/o. Shanmugam Pillai
79	Ward C Block 20 T.S.No. 94/3	Rayathu Manai	0.00.09	0.00.09	RCC (Framed) Roof Shops (Nirmala Spares and Store) Ground Floor, First Floor and Second Floor	Manokaran S/o. Mariappa Nadar
80	Ward C Block 20 T.S.No. 96/2	Rayathu Manai	0.00.21	0.00.17	Madras Terrace Roof Shop (Guru Clock Company) Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal
81	Ward C Block 20 T.S.No. 97/2	Rayathu Manai	0.00.16	0.00.14	Madras Terrace Roof Shop (Chittaiyah Electrical Store) Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal
82	Ward C Block 20 T.S.No. 99/2	Rayathu Manai	0.00.90	0.00.15	Madras Terrace Roof Shop (Mariappa Utensils Shop) Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal
83	Ward C Block 20 T.S.No. 100/2	Rayathu Manai	0.00.18	0.00.15	Madras Terrace Roof Shop (Zenith Opticals) Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal
84	Ward C Block 20 T.S.No. 101/2	Rayathu Manai	0.00.18	0.00.14	Madras Terrace Roof Shop Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal

<i>Sl. No.</i>	<i>Survey No./Sub Division</i>	<i>Category</i>	<i>Total Area Hectare (Ares)</i>	<i>Land Area to be acquired Hectare/ (Sqm.)</i>	<i>Building Details</i>	<i>Land Owner and User Name and Details</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
85	Ward C Block 20 T.S.No. 102/2	Rayathu Manai	0.00.17	0.00.14	Madras Terrace Roof Shop (Star Electronics) Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal
86	Ward C Block 20 T.S.No. 103/2	Rayathu Manai	0.00.47	0.00.15	RCC Roof Shop (Malar Mobiles) Ground Floor	S.V. Mariayesu C/o. Maria Thangammal
87	Ward C Block 20 T.S.No. 107/2	Rayathu Manai	0.00.75	0.00.07	RCC Roof Shop (Kapil Shoe Mart) Ground Floor	Lakshmi Ammal W/o. Krishnasamy Naicker
88	Ward C Block 20 T.S.No. 104/2	Rayathu Manai	0.00.12	0.00.10	RCC Roof Shop (Anujothi Gold Covering Fancy) Ground Floor	Lakshmi Ammal W/o. Krishnasamy Naicker
89	Ward C Block 20 T.S.No. 105/2	Rayathu Manai	0.00.12	0.00.10	RCC Roof Shop (Star Clock House) Ground Floor and First Floor	Lakshmi Ammal W/o. Krishnasamy Naicker
90	Ward C Block 20 T.S.No. 106/2	Rayathu Manai	0.00.27	0.00.23	RCC Roof Shop (Subbiah Thevar Mittai Shop) Ground Floor and First Floor	Lakshmi Ammal W/o. Krishnasamy Naicker

Total— 0.02.19

Total Extent of lands to be Acquired 0.07.70 Hectare.

TOTAL ABSTRACT

<i>Village</i>	<i>Classification</i>	<i>Extent in Hectare</i>
	Ward A Block 9	0.04.53
Kovilpatti	Rayathu Manai Ward C Block 2	0.00.98
	Ward C Block 20	0.02.19
Grand Total		0.07.70

[G.O. Ms. No. 39, Highways and Minor Ports (HP2),
9th March 2019, மரசி 25, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/242/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in the schedule below have to be acquired for Highways purpose to wit for formation of ring road to Mannargudi Town in 93, Nalamsethi Village, Mannargudi Taluk, Tiruvarur District and it has already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid out of the funds controlled or managed by Divisional Engineer (Construction and Maintenance) Highways Department, Tiruvarur after considering the cause shown by the owner (or) other person having interest on such lands as the case may be do hereby publish the

following Notice under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002).

NOTICE

Under sub - section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002) the Governor of Tamil Nadu hereby acquires the lands specified in the Schedule below measuring to an extent of 0.84.80 Hectares of Dry lands and 3.61.17 Hectares of Wet land in 93, Nalamsethi Village, Mannargudi Taluk, Tiruvarur District to the same, a little more or less required to wit for forming Ring Road to town.

The Plan of the lands is kept in the office of the District Revenue Officer, Tiruvarur and may be inspected at any time during office hours.

Thiruvarur District, Mannargudi Taluk, 93 Nalamsethi Village:

S. No.	15(2) S. No.	New S. No.	Four boundaries	Type of Land	Actual Area (in Hectares)	Land acquisition (in Hectares)	Name of the land owner / Interested Person	Buildings and trees
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
1	47/2	47/2B	N- 47/1 S- 47/2B, Serankulam Village E- 48 W-Seranku- lam Village	Wet Land	0.12.50	0.02.20	13 Amina bevi W/o. Kathar Moythen	Arable
2	47/3	47/3A	N-47/2B S-47/3B E-48 W-Seranku- lam Village	Wet Land	0.16.00	0.02.85	79 Nagapa Voikarar S/o. Singaram	Arable
3	51	51/2	N- 51/1 S- 51/3 E- 297 W- 48	Dry Land	1.87.00	0.62.00	225 Sowary Ayanar S/o. Srinivasan, Rangarajan S/o. Appadurai Ayanar Veramangai W/o. Thiruvengada Iyar Rasagobalan S/o. Nelaganda Sasthri	Arable Neen tree young-1
4	72/1	72/1B	N- 73/1 S- 92/4A2, 92/4B 92/6B E- 72/1C W- 72/1A	Wet Land	0.96.50	0.18.00	8 Ammasi S/o. Singarm	Arable
5	73/1	73/1B	N- Moonam sethi Village S- 72/1 E- 73/1C W- 73/1A	Wet Land	1.45.50	0.26.65	106 Manimegalai W/o. Nagapan	Arable

S. No.	15(2) S. No.	New S. No.	Four boundaries	Type of Land	Actual Area (in Hectares)	Land acquisition (in Hectares)	Name of the land owner / Interested Person	Buildings and trees
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
6	92/3	92/3B	N- 92/5A S- 101 E- 92/5B W- 92/3A	Wet Land	0.19.50	0.00.80	84 Noorjagan Bevi Ammal W/o. Noormoahamathu Rawthar	Arable
7	92/4A	92/4A2	N- 72/1B S- 92/5B E- 92/4B W-92/4A	Wet Land	0.13.50	0.01.70	341 Ayavu S/o. Kothan	Arable
8	92/5	92/5B	N- 92/4A2, 92/5 S- 104 E- 92/6B W- 92/5A, 92/3B	Wet Land	0.19.00	0.18.20	178 Ambikapathi S/o. Vadivel Interested Person Singamuthu Kandiyar	Arable
9	92/6	92/6B	N- 72/1B S- 104 E- 92/6A W-92/4B 92/5A	Wet Land	0.66.50	0.19.10	84 Noorjagan bevi ammal W/o. Noormohamadhu Rawthur Interested Person Dhanapakiam, Nalamsethi	Arable
10	102/5	102/5B	N- 102/5A S- 118 E- 102/6A1 W-102/5A	Wet Land	0.16.50	0.01.87	161 Vaithyanathaiyar S/o. Seetharamaiyar Interested person Nagalingam Nalamsethi	Arable
11	102/6A1	102/6A1	N- 102/5A S- 117 E- 102/8 W-102/5B 102/7	Wet land	0.31.00	0.29.00	161 Vithyanathaiyar S/o. Sethamayar	Arable
12	102/6A2	102/8A	N-104 S- 117 E- 102/6A2 W- 102/6A1	Wet Land	0.10.00	0.04.50	161 Vithyanathaiyar S/o. Sethamayar	Arable
13	104/0	104/1	N- 92/5B, 92/6B S- 102/6A1 102/6A2 E- 104/2 W- 101	Wet Land	0.62.50	0.07.80	58 Subulakshmi S/o. Setharamaiyar Interested Person S. Vadivel Nalamsethi	Arable
14	117	117/2	N- 102/6A1 102/6A2 S- 295 E- 117/3 W-117/1	Wet Land	2.32.50	0.28.50	223 Jaisankar S/o. Subramaniyan -1 Mohammed Kasim Ravuthur S/o. Abdulla-2 Ahemmed Nachiya D/o Abdulla-3 Govintharasu S/o. Rengasamy Malustheriyar-4 Ramesh S/o. Venkatramaiyar-5	Arable

S. No.	15(2) S. No.	New S. No.	Four boundaries	Type of Land	Actual Area (in Hectares)	Land acquisition (in Hectares)	Name of the land owner / Interested Person	Buildings and trees
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
15	121/2	121/2B	N- 295 S- 144 E- 121/2C W-121/2A	Wet Land	1.17.00	0.55.00	227 Vardharajan S/o. Ramanujam Sowrirajan S/o. Sirinivasan Iyengar Rajagobal S/o. Thiruvankadasamy Iyengar Sri Raman S/o. Ramanunjam Kathiravan S/o. Vadivel	Arable Coconut Tree-12
16	143/1	143/1B	N- 143/1A S- 152 E- 143/2B W-143/1A	Wet Land	0.14.50	0.00.30	347 Adalarasan S/o. Sachithanatham	Arable
17	143/2	143/2B	N- 143/2A S- 152 E- 143/3B1 W-143/1B	Wet Land	0.14.00	0.03.20	80 Narayanasamy Iyer S/o. Ramamoorthy Iyer Interested Person Sundararasu Ambalam Serangulam	Arable
18	143/3	143/3B	N-143/3A S- 152 E- 143/4B W- 143/2B	Wet Land	0.16.00	0.09.30	315 Muruganantham S/o. Palanidurai	Arable
19	143/4	143/4B	N- 143/4A1 144 S- 152 E- 143/5 W-143/3	Wet Land	0.20.00	0.18.00	130 Ramachandra Vandaiyar S/o. Natesa Vandaiyar	Arable
20	153/1	153/1	N- 152 S- 154 E- 153/2, 154/2A W- 150/1	Dry Land	0.05.50	0.05.50	49 Subramaniya Iyer S/o. Neelakandan	Arable Indian Tulip tree – 4 Teak tree young – 5 Coconut tree yield – 6
21	153/2	153/2	N- 152 S- 153/1 E- 153/3 W- 153/1	Dry Land	0.01.50	0.01.50	36 Saminatha Iyer S/o. Vaithiyanaatha Iyer	Arable Teak Tree young - 10 Coconut tree yield- 3
22	153/3	153/3A	N- 152 S- 154/2A E- 154/3 W- 153/2	Dry Land	0.16.50	0.08.80	320 Dhanalakshmi W/o. Sachithanatham	Borewell -1 Teak Tree – 38 Teak Tree young- 122 Coconut tree yield-30
23	154/1	154/1A	N- 153/1 S- 154/1 E- 154/1 W-188	Wet Land	0.01.00	0.00.50	129 Ramamoorthy Iyer S/o. Gopala Iyer	Arable

S. No.	15(2) S. No.	New S. No.	Four boundaries	Type of Land	Actual Area (in Hectares)	Land acquisition (in Hectares)	Name of the land owner / Interested Person	Buildings and trees
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
24	154/2A	154/2A2	N- 153/3 S- 154/2A E- 154/2A W-153/1	Wet Land	0.32.00	0.03.00	322 Thendralarasan S/o. Sachithanantham Interested Person Ayyakkannu Ponnusami Krishnamoorthi Archunan	Arable Coconut tree yield- 6
25	182	182/2	N- 150/1 S- 296 E- 182 W-182	Wet Land	1.44.00	0.59.50	232 Ramamoorthy Iyer S/o. Gopala Iyer Sowri Iyengar S/o. Srinivasa Iyengar Venkatraman S/o. Neelakanda Sastri Saminathan S/o. Vaithyanathan Iyer Rengarajan S/o. Appadurai P.Saminathan Nalamsethi	Arable
26	186/1	186/1A	N- 186/2 S- 186/1 E- 186/2 W- 297	Dry Land	0.10.50	0.07.00	36 Saminathan S/o. Vaithyanathan Iyer	Arable
27	186/2	186/2B	N- 296 S- 188/2 E- 186/3 W-186/2 297	Wet Land	0.52.50	0.14.50	346 Muruganantham S/o. Chellappan	Arable
28	186/3	186/3A	N- 296 S- 186/3 E- 186/3 W-186/2	Wet Land	0.43.50	0.04.20	346 Muruganantham S/o. Chellappan	Arable
29	92/4B	92/4B	N- 72 S- 92/5B E- 92/6B W-92/4A2	Wet Land	0.10.00	0.10.00	84 Noorjahan Beevi Ammal D/o. Noor Mohammed Ravuthar	Arable
30	143/5A	143/5A1	N- 144 S- 143/5A E- 143/5A 143/5B W-143/4	Wet Land	0.40.50	0.22.00	280 Panjavarnathammal W/o. Ramaiya Kandiyar-1, Adalarasu S/o. Sachithanantham-2 Vel murugan S/o. Ganasigamani-3	Arable
31	143/5B	143/5B1	N- 144 S- 143/5B E- 143/5B W-143/5A	Wet Land	0.17.00	0.00.50	136 Rengasami Devar S/o. Natesa Devar Interested Person Ramachandira Vandayar	Arable

Total— 4.45.97

[G.O. (D) No. 36, Highways and Minor Ports (HP2),
9th March 2019, மார்ச் 25, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

NOTICE

No.II(2)/HWMP/243/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in the schedule below have to be acquired for Highways purpose to wit for formation of ring road to Mannargudi Town branching and merging at km 35/2 Kumbakonam-Mannargudi-Adirampattinam road (SH 66) in 40, Moonamsethi Village, Mannargudi Taluk, Tiruvarur District and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid out of the funds controlled or managed by the Divisional Engineer (Construction and Maintenance), Highways Department, Tiruvarur after considering the cause shown by the owner or other person having interest on such lands as the case may be do hereby publish the following Notice under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002).

Under sub - section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002), the Governor of Tamil Nadu hereby acquires the lands specified in the Schedule below measuring to an extent of 0.42.10 Hectares of Wet, 2.45.80 Hectares of R.Wet and 0.02.20 Hectares of R.Dry lands (Total 2.90.10 Hectares) in 40, Moonamsethi Village, Mannargudi Taluk, Tiruvarur District to the same, a little more or less needed for the formation of Ring Road to Mannargudi Town.

The Plan of the lands is kept in the office of the District Revenue Officer, Tiruvarur and may be inspected at any time during office hours.

SCHEDULE

Thiruvarur District, Mannargudi Taluk, 40. Moonamsethi Village.

S. No	15(2) S. No	New S. No	Four boundaries	Type of Land	Actual Area(in Hectares)	Land acquisition (in Hectares)	Name of the land owner / Interested Person	Buildings and trees
1	79/1	79/1A	N- 81/3A S- 79/4 E-79/1B W-80	Wet	0.84.00	0.15.10	133. Mahendran S/o. Kathamuthu	Arable
2	80/2	80/2B	N-81/1B 81/2 S- 80/4 E-79/1A W- 80/2A	Wet	0.79.50	0.27.00	64. Rengarajan S/o. Srinivasan (1) Ramasamy S/o. Kathaan (2)	Arable
3	81/1	81/1B	N- 83/2 S- 81/5 E- 81/2 W- 81/1A	R.Wet Land	0.92.50	0.05.00	228.Meenakshiammal W/o. Krishnamoorthy	Arable
4	81/2	81/2	N- 83/2 S- 81/5 E- 81/3B W- 81/2	R.Wet Land	0.03.00	0.03.00	145 Balasubramaniyan S/o. Sambantham	Arable
5	81/3	81/3A	N- 83/2 S- 81/5 E- 81/3B W-81/2	R.Wet Land	1.23.50	0.20.00	228.Meenakshiammal W/o. Krishnamoorthy	Arable
6	82/1	82/1A	N- 225/2 S- 83/2 E- 82/1B W- 84/4B	R.Wet Land	0.67.00	0.26.20	10 Abdul Rasaque S/o. Mohamed Rasaque	Arable Borewell -1 Water Tank Building
7	82/2	82/2A	N- 82/1A S- 83/2 E-82/2B W-83/2	R.Dry Land	0.06.50	0.00.10	82 Sambantham S/o. Ramasamy	Arable
8	83/1	83/1	N- 83/2 S- 83/2 E-83/2 W-84/5B	R.Dry Land	0.01.50	0.01.50	111 Srinivasan S/o. Sowri Iyengar	Arable

S. No	15(2) S. No	New S. No	Four boundaries	Type of Land	Actual Area(in Hectares)	Land acquisition (in Hectares)	Name of the land owner / Interested Person	Buildings and trees
9	84/4	84/4B	N- 225/2 S- 83/2 E-82/1A W-84/1A	R.Wet Land	0.84.00	0.05.20	338 Jaina Bevi W/o. Kathar Mohamed	Arable
10	84/5	84/5B	N- 83/2 S- 84/7 E-83/2 W-84/5A	R.Dry Land	0.03.50	0.00.60	111 Srinivasan S/o. Sowri Iyengar	Arable
11	104/1	104/1B	N- 111/2 S- 225/2 E-104/1C W- 104/1A	R.Wet Land	1.91.00	0.44.00	123 Senbaga mannar estate-Manager	Arable
12	112/1	112/1B	N- 125/3A2 S- 111/2 E-112/2A W-112/1A	R.Wet Land	0.82.00	0.29.60	233 Ramados S/o. Murugaiyan	Arable
13	112/2	112/2A	N- 125/3B1 S- 111/2 E-112/2B W- 112/1B	R.Wet Land	1.72.00	0.15.70	233 Ramados S/o. Murugaiyan	Arable
14	125/1	125/1A	N- 131/2A S- 125/3A2 E-125/1B W-132/5B	R.Wet Land	0.45.00	0.14.60	11 Kalyani W/o. Gunasekaran-1 Suresh S/o. Gunasekaran-2 Rajesh S/o. Gunasekaran-3	Arable
15	125/3A	125/3A2	N- 132/2A 125/1A S- 112/1B E-125/3B1 W- 125/3A1	R.Wet Land	0.45.50	0.31.20‡	233 Ramados S/o. Murugaiyan	Neem Tree - 2
16	125/3B	125/3B1	N- 125/3B2 S- 112/1B E-125/3B2 W-125/3A2	R.Wet Land	0.35.00	0.03.80	233 Ramados S/o. Murugaiyan	Arable
17	131/1	131/1B	N-196/1 S- 132/5B E-131/1B W-131/1A	R.Wet Land	0.14.50	0.06.60	362 Visvanathan	Arable
18	131/2	131/2A	N-Muthalsethi Village 196/1 S- 132/5B E-131/2B W-131/1B	R.Wet Land	1.63.50	0.21.60	404 Aarumugam S/o. Ramaiya Mazhavarayar (1) Jayakumar S/o. Soman	Borewell-1 Damedged Building -1 Neem Tree -2 Small Neem Tree -3
19	132/5	132/5B	N- 131/1A S- 125/3A2 E- 125/1A W-132/5A	R.Wet Land	0.37.00	0.19.30	251 Minor Hemalatha Gowtham Guardian Dhanalakshmi Dhanalakshmi W/o. Dhanabal	Arable
					Total—	2.90.10		

[G.O. (D) No. 37, Highways and Minor Ports (HP2),
9th March 2019, மார்ச் 25, விளம்பரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

NOTICE

No.II(2)/HWMP/244/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in the schedule below have to be acquired for Highways purpose to wit for formation of “High Level Bridge across the Colleroon at Kallanai connecting Thiruvanaikoil Road and grand Anaicut Road” in Kilikoodu Village, Srirangam Taluk, Tiruchirappalli District and it has already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid out of the funds controlled or managed by Divisional Engineer (Projects) Highways Department, Tiruchirappalli after considering the cause shown by the owner (or) other person having interest on such lands as the case may be do hereby publish the following Notice under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002)

Under sub - section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002), the Governor of Tamil Nadu hereby acquires the lands specified in the Schedule below measuring to a total extent of 7976.50 Sq.mts (6456.50 Sq.mts of Ryot Wet lands and 1520.00 Sq.mts Ryot Dry lands) in Kilikoodu Village, Srirangam Taluk, Tiruchirappalli District to the same, a little more or less required to wit for formation of “High Level Bridge across the Colleroon at Kallanai connecting Thiruvanaikoil Road and grand Anaicut Road”.

The Plan of the lands is kept in the office of the District Collector, Tiruchirappalli and may be inspected at any time during office hours.

SCHEDULE

Tiruchirappalli District, Srirangam Taluk, Kilikoodu Village

Sl. No	Survey No.	Description	Total (In Sq. Meter)	Acquired land Extent (In Sq. Meter)	Reputed Owner	Remarks
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
1.	5/3A	Ryot Wet North:5/3A South:5/3B East:5/4A West:87/7A,7B	349.8	3.6	Nannoothi Muthiraiyar S/o. Narayanan	Paddy
2	5/3B	Ryot Wet North:5/3A South:5/3B East:5/4B West:87/7A,7B	299.8	213.6		Parrel Land
3	5/4A	Ryot Wet North: 4/4A South: 5/4B East: 5/5A West: 5/3A	249.8	8.6	Dhanalakshmi Ammal W/o. Maruthai Konar.	Paddy
4.	5/4B	Ryot Wet North: 4/4A South: 5/4B East: 5/5A West: 5/3B	149.9	129.0		Parrel Land
5.	5/5A	Ryot Wet North:5/5A South:5/5B East:5/7D West:5/4A	3348.5	26.6	Nanoothi Muthiraiyar S/o. Narayanan	Banana
6.	5/5B	Ryot Wet North:5/5A South:81 East:5/7F West:5/4B	649.7	612.0		Parrel Land

<i>Sl. No</i>	<i>Survey No.</i>	<i>Description</i>	<i>Total (In Sq. Meter)</i>	<i>Acquired land Extent (In Sq. Meter)</i>	<i>Reputed Owner</i>	<i>Remarks</i>
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
7.	5/7F	Ryot Wet North: 5/7D South:81 East:5/7F,6D West:5/5B	149.9	55.2	Selvaarasu S/o. Murugesan (1) Kamatchi D/o. Chinnaiyan (2) Indirani W/o. Venkatachalam (3)	Parrel Land
8.	5/6D	Ryot Wet North:5/6D South:81 East:5/6D West:81	1249.4	40.0	Indirani W/o. Venkatachalam (1) Arunachalam S/o. Muthuraja (2) Arumugam S/o. Palaniyandi (3)	Banana
9.	6/3B	Ryot Wet North:6/3B South:6/3B East:6/4B West:11/8B	1649.2	564.0	Kasthuri W/o. Poonkuntran	Parrel Land
10.	6/4B	Ryot Wet North:6/4B South:6/4B East:6/5B West:6/3B	1299.4	451.0	Pitchaimani S/o. Thangarassu	Parrel Land
11.	6/5B	Ryot Wet North:6/5B South:6/5B East:6/6B West:6/4B	449.8	154.0	Dhanalakshmi Ammal W/o. Maruthai Konar.	Parrel Land
12.	6/6B	Ryot Wet North:6/6B South:6/6B East:6/7B West:6/5B	999.5	260.0	Kasthuri W/o. Poonkuntran	Parrel Land
13.	6/7B	Ryot Wet North:6/7B South:6/7B East:87/3B West:6/6B	1799.2	731.4	Chellaayi Ammal W/o. Subramaniyan.	Parrel Land
14.	11/7	Ryot Wet North:11/7 South:11/7 East:11/8B West:92/10	949.5	403.2	Marimuthu (1) Arunagiri (2) S/o. Duraisamy Muthiraiyar	Parrel Land
15.	16/8	Ryot Wet North:16/8 South:17/2 East:10/2 West:16/8	949.5	63.2	Narayanasamy S/o. Ramasamy	Parrel Land
16.	87/3B	Ryot Wet North:87/3B South:87/3B East:87/5 West:6/7B	499.7	219.2	Marimuthu.1 Arunagiri.2 S/o. Duraisami Muthiriyar.	Parrel Land

Sl. No	Survey No.	Description	Total (In Sq. Meter)	Acquired land Extent (In Sq. Meter)	Reputed Owner	Remarks
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
17.	87/5	Ryot Wet North:87/5 South:87/5 East:87/6B West:87/3B	549.7	306.6		Parrel Land
18.	87/6B	Ryot Wet North:87/6B South:87/6B East:87/7B West:87/5	249.8	140.6	Dharuman S/o. Ramasamy	Parrel Land
19.	87/7B	Ryot Wet North:87/7B,7A South:87/7B East:5/3A, 3B West:87/6B	249.8	143.4	Vanamamalai Madam	Parrel Land
20.	91/9	Ryot Wet North:99/9 South:9 East:92/8 West:10/2	1949.1	402.8	Durairaju - 1 Ponnusamy-2 S/o. Thangaiyan	Parrel Land
21.	92/8	Ryot Wet North:92/8 South:9 East:92/9 West:91/8	1549.3	482.0	Abdhul Maseedh Sayeebu-1 Rahima @ Hajirabeebi- 2	Banana
22.	92/9	Ryot Wet North:92/9 South:9 East:92/10 West:91/8	549.7	210.0	Abdul Salam S/o. Abdhul Rahman	Parrel Land
23.	92/10	Ryot Wet North:92/10 South:9 East:11/7 West:92/9	449.8	200.0	Durairaju-1 Ponnusamy-2 S/o. Thangaiyan	Parrel Land
24	99/5	Ryot Wet North:99/5 South:27/1 East:99/7 West: 27/1	1449.3	18.4	Venkatesan S/o. Sundarajan	Parrel Land
25.	99/7	Ryot Wet North:99/7 South:27/1 East:99/8 West:99/5	1099.5	275.8	Venkatesan S/o. Sundarajan	Vaagai
26	99/8	Ryot Wet North:99/8 South:27/1, 99/8 East:17/1, 2 West:99/7	2099.0	193.7	Narayanasamy S/o. Ramasamy	Coconut Trees- 20 Neem Trees – 2 Palm Tree – 1 Tamarind Tree-1 Wild Trees-3
27.	99/9	Ryot Wet North: 99/9, 16/8 South: 17/1 East : 17/2 West: 99/8	299.8	148.6	Kanikkaiammal.	Parrel Land

Sl. No	Survey No.	Description	Total (In Sq. Meter)	Acquired land Extent (In Sq. Meter)	Reputed Owner	Remarks
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
28.	17/2	Ryot Dry North:17/1, 16/8 South:17/2, 27/1 East: 9, 17/2 West: 99/8	2898.7	1120.00	Rengarasu S/o. Veluchamy-1 Velayutham S/o. Marimuthu-2 Sellayeeammal W/o. Subramaniyan. – 3	Palm Trees - 8 Mango Trees - 2 Udhiya Trees - 2 Poovarasu Trees -5 Dilapidated Well -1
29	10/2	Ryot Dry North:10/2 South:9 East:91/9 West:16/9	1199.4	400.00	Rengarasu S/o. Veluchamy-1 Velayutham S/o. Marimuthu-2 Sellayeeammal W/o. Subramaniyan. – 3	Parrel Land
Total			29635.50	7976.50		

[G.O. (D) No. 38, Highways and Minor Ports (HW1),
9th March 2019, மாசி 25, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

NOTICE

No.II(2)/HWMP/245/2019.—The Governor of Tamil Nadu having been satisfied that the lands in the Schedule below are required for the purpose of Construction of Road Under Bridge in lieu of existing Level Crossing No.4, near Korattur Railway Station and it having already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid out of the funds controlled and managed by the Divisional Engineer (H), Chennai Metropolitan Development Plan, Division-V, Teynampet, Chennai-18 and after having considered the cause shown by the owner or other person having interest in the said lands, as the case may be, do hereby publish the following notice under sub -section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act, 34 of 2002).

Under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002), the Governor of Tamil Nadu hereby acquires the wet lands specified in the Schedule below measuring to an extent of 42.3 Square Metres to the same, a little more or less required for the purpose of Construction of Road Under Bridge in lieu of existing Level Crossing No.4 near Korattur Railway Station.

The plan of the land under acquisition is kept in the Office of the Special Deputy Collector (LA), Tamil Nadu Urban Development Project, Alanduar, Chennai-16 and may be inspected at any time during office hours.

SCHEDULE

Chennai District, Ambattur Taluk, Korattur Village

1. Government, Wet lands, Ward-E, Block-40 S.No.160/3 belonging to A. Subburaayalu, S/o. Aadhi Narayanasamy Reddy bounded on the North by: S.No.160/1, South by: S.No.160/1, East by:160/1 and West by: S.No.72/2.

Structures	Trees	Extent
Vacant land	Nil	42.3 Sq.Mtr.

Total—42.3 Sq.Metres

S.K. PRABAKAR,
Additional Chief Secretary to Government (FAC).

HOME DEPARTMENT

Notification under Section 6 of the Delhi Special Police Establishment Act empowering Central Bureau of Investigation to investigate cases against two organizations under Foreign Contribution (Regulation) Act, 2010 (Central Act No. 42 of 2010)

[G.O. (2D) No. 61, Home (Citizenship-I),
22nd February 2019]

No.II(2)/HO/246/2019.—Under Section 6 of the Delhi Special Police Establishment Act, 1946 (Central Act No.25 of 1946), the Governor of Tamil Nadu hereby accord consent to the members of the Delhi Special Police Establishment in the whole of the State of Tamil Nadu for investigation of reference made to it by the Director (FC & MU), Foreigners Division (FCRA Wing), Ministry of Home Affairs, Government of India in F.No.II/21022/58(396)206-FCRA (MU) dated 18-05-2017 (Central Bureau of Investigation reference No.20-01/CA-24/2017/EOU-VII, dated 21-06-2017) under the Foreign Contribution (Regulation) Act, 2010 (Central Act No 42 of 2010) and attempts, abatements and conspiracies in relation to or in connection with the offences referred to in the said reference and any other offence or offences committed in the course of the same transaction or arising out of the same facts.

Appointment of certain official as Special Public Prosecutor for conducting cases in District and Sessions Court, Chennai District on tenure basis for certain period under the Scheduled Casts and Schedules Tribes (Prevention of Atrocities) Act.

[G.O. (D) No. 263, Home (Courts-VIA), 7th March 2019]

No.II(2)/HO/247/2019.—In exercise of the powers conferred under Section 15 of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (Central Act 33 of 1989) and in supersession of the orders issued in the G.O. (D) No. 698, Home (Cts. VIA) Department, dated 12-07-2011 the Governor of Tamil Nadu hereby appoints Thiru A. Sathya, S/o. S. Arumugam, No.6/63, T.V.K. Nagar, 4th Street, Pulianthope, Chennai-12, as Special Public Prosecutor for the purpose of conducting cases registered under Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 at the District and Sessions Court, Chennai District, under Section 14 of the said Act, on tenure basis for a period of three years from the date of taking charge of his appointment, subject to observance of existing terms and conditions of appointment.

5. The following are the terms and conditions for the appointment of the above Law Officer:-

- (i) The Law Officer shall hold office for a period of three years from the date of taking charge of his appointment.
- (ii) The appointment shall be terminated by the Government at any time before the expiry of the term of three years by giving one month notice in writing or by giving one month retainer fee in lieu of one month notice.

- (iii) The Law Officer may resign his post by giving similar notice to the Government.
- (iv) The above Law Officer is not entitled to use the Tri-colour State Emblem in any form, including in his letter head.
- (v) The services of the Law Officer will terminate automatically on his attaining the age of 60 years.
- (vi) Regarding legal opinion on official matters, the Public Prosecutor / Government Pleader, alone is competent to offer his opinion on the clarification raised from the District Government authorities.
- (vii) Any deviation of the conditions stipulated above will lead to termination of the Law Officer without prior notice.

6. The District Collector of Chennai district is directed to report the date on which Thiru A.Sathya takes charge of his appointment. He is also directed to settle the fee claim of the above Law Officer subject to eligibility.

Appointment of certain official as Special Public Prosecutor for conducting cases in District and Sessions Court, Chennai District on tenure basis for certain period under the Protection of Human Rights Act.

[G.O. (D) No. 264, Home (Courts-VIA), 7th March 2019]

No.II(2)/HO/248/2019.—In exercise of the powers conferred by Section 31 of the Protection of Human Rights Act, 1993 (Central Act 10 of 1993) and in supersession of the Orders issued in the G.O. (D) No. 698, Home (Cts. VIA) Department, dated 12-07-2011 the Governor of Tamil Nadu hereby appoints Thiru M.Venu Gopal, S/o. P. Megaian, No.10, New Kamaraj Nagar, 4th Street, Royapuram, Chennai-13, as Special Public Prosecutor for the purpose of conducting cases in Human Rights at the District and Sessions Court, Chennai District on tenure basis for a period of three years from the date of taking charge of his appointment subject to observance of existing terms and conditions of appointment.

5. The following are the terms and conditions for the appointment of the above Law Officer:-

- (i) The Law Officer shall hold office for a period of three years from the date of taking charge of his appointment.
- (ii) The appointment shall be terminated by the Government at any time before the expiry of the term of three years by giving one month notice in writing or by giving one month retainer fee in lieu of one month notice.
- (iii) The Law Officer may resign his post by giving similar notice to the Government.
- (iv) The above Law Officer is not entitled to use the Tri-colour State Emblem in any form, including in his letter head.

- (v) The services of the Law Officer will terminate automatically on his attaining the age of 60 years.
- (vi) Regarding legal opinion on official matters, the Public Prosecutor / Government Pleader, alone is competent to offer his opinion on the clarification raised from the District Government authorities.
- (vii) Any deviation of the conditions stipulated above will lead to termination of the Law Officer without prior notice.

6. The District Collector, Chennai is directed to report the date on which Thiru M. Venu Gopal takes charge of his appointment. He is also directed to settle the fee claim of the above Law Officer subject to eligibility

Appointment of certain official, District Judge, functioning as Principal District Judge, Tirunelveli, on transfer as Member Secretary, Tamil Nadu State Legal Services Authority, Chennai on deputation basis.

[G.O. Ms. No. 164, Home (Courts-IV), 9th March 2019, மாசி 25, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/249/2019.—The Government of Tamil Nadu with the concurrence of the High Court of Madras, Chennai, hereby makes the following appointment on transfer on deputation basis vice Thiru. Nazir Ahamed.

Sl. No.	Name and Designation	Ordered to be posted as
(1)	(2)	(3)
1.	Thiru K. Rajasekar, Principal District Judge, Tirunelveli	Member Secretary, Tamil Nadu State Legal Service Authority, Chennai

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT

Amendments to Notification under the Tamil Nadu Prohibition Act.

[G.O. Ms. No. 10, Home, Prohibition and Excise (III), 8th March 2019, மாசி 24, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HOPE/250/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Prohibition and Excise Department Notification No. II(1)/PE/239(d)/81, dated the 1st May 1981, published at page 2 of Part II—Section 1 of the *Tamil Nadu Government Gazette* Extraordinary as subsequently amended, namely:-

AMENDMENT

In the said Notification, in the TABLE, in the Annexure, under the heading "PREMIUM BRANDS", under the sub-heading "Thiruvalargal KALS Beverages Private Limited", after the entry "Roulette XO Select Grape Brandy", the entry "Sparta VSOP French Brandy" shall be added.

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

Notifications under the Employees State Insurance Act.

Exemption to the Temporary and Permanent Employees of Tamil Nadu Asbestos, Alangulam, Virudhunagar District for the period from 14-11-2018 to 13-11-2019 under the Act.

[G.O. (D) No. 97, Labour and Employment (L1), 25th February 2019, மாசி 13, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/251/2019.— In exercise of the powers conferred by Section 87 read with Section 91A of the Employees State Insurance Act, 1948 (Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts the Permanent and Temporary employees of Tamil Nadu Asbestos, Alangulam, Virudhunagar District from the operation of the said Act for the period of one year from 14-11-2018 to 13-11-2019.

(1) The above exemption is subject to the following conditions, namely:-

- The aforesaid Management wherein the employees are employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.
- Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.
- The contribution for the exempted period, if already paid shall not be refunded.

(2) The employer of the said shall submit in respect of the period during which that Management was subject to the operation of the said Act (herein after referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the said period under the Employees State Insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of Section 45 of the said Act, or other official authorised in this behalf shall, for the purpose of,-

- verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; or
- ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or
- ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits in consideration of which exemption is being granted under this Notification; or

(iv) ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said Management be empowered to,-

(a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary; or

(b) enter any Management office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of wages or to furnish to him such information as he may consider necessary; or

(c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such Management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or

(d) make copies of or take extracts from any register, account book or other document maintained in such Management office or other premises.

Exemption to the Permanent and Temporary Employees of Christian Medical College, Vellore Association, Vellore for the period of one year from 01-01-2019 to 31-12-2019 under the Act.

[G.O. (D) No. 98, Labour and Employment (L1), 25th February 2019, மாசி 13, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/252/2019.— In exercise of the powers conferred by Section 87 read with Section 91A of the Employees' State Insurance Act, 1948 (Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts the Permanent and Temporary employees of Christian Medical College, Vellore Association, Vellore from the operation of the said Act for the period of one year from 01-01-2019 to 31-12-2019.

(1) The above exemption is subject to the following conditions, namely:-

(a) The aforesaid Management wherein the employees are employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.

(b) Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.

(c) The contribution for the exempted period, if already paid shall not be refunded.

(2) The employer of the said shall submit in respect of the period during which that Management was subject to the operation of the said Act (herein after referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the

said period under the Employees State Insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of Section 45 of the said Act, or other official authorised in this behalf shall, for the purpose of,-

(i) verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; or

(ii) ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or

(iii) ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits in consideration of which exemption is being granted under this Notification; or

(iv) ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said Management and stores be empowered to,-

(a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary; or

(b) enter any Management office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of wages or to furnish to him such information as he may consider necessary; or

(c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such Management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or

(d) make copies of or take extracts from any register, account book or other document maintained in such Management office or other premises.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை

[அரசாணை (டி) எண் 114, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 28 பிப்ரவரி 2019, மாசி 16, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/253/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தொழிலாளர்கள் தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. D.N. ராஜேந்திரன், நடத்துநரின் (பணி எண் 014712) வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாதங்கள் பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 12-01-2011 நாளிட்ட உத்தரவை ரத்து செய்தும், அவரின் சொந்த விடுப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக வேலை நீக்க நாட்களான 21-12-2006 முதல் 31-12-2006 வரையிலான 11 நாட்களை பணி நாட்களாக அறிவிக்க செய்து சொந்த விடுப்பு கணக்கில் 11 நாட்களை திரும்ப சேர்க்க கோரியும், தண்டனை உத்தரவை இரத்து செய்வதால் எழும் முன் தேதியிட்ட பணப்பலன்களை 18 சதவீத கூட்டு வட்டி விகிதத்தில் மாத வாரியாக கணக்கிட்டு பின் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,
(கோவை) லிமிடெட், ஈரோடு

[அரசாணை (டி) எண் 124, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(டி)த் துறை, 4 மார்ச் 2019, மாசி 20, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/258/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. வி. முருகசாமி, (ப.எண் C42058) நடத்துனருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 22-12-2016 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து, 2016 டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ. 500/-ஐ திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், உக்கடம் கிளை-2,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்)

[அரசாணை (டி) எண் 127, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(டி)த் துறை, 4 மார்ச் 2019, மாசி 20, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/259/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், உக்கடம் கிளை-2, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. P. ராம்குமார், ஓட்டுநர் (பணி எண் சி27748) மற்றும் திரு. K. சுந்தரவடிவேலு, ஓட்டுநர் (பணி எண் சி26829) ஆகியோருக்கு ஆப்சென்ட் போடப்பட்டதை விடுப்பாக மாற்றி தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

K.B. ஆட்டோசில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
செங்காடு கிராமம்.

[அரசாணை (டி) எண் 128, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(டி)த் துறை, 4 மார்ச் 2019, மாசி 20, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/260/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்காடு கிராமத்தில் இயங்கி வரும் K.B. ஆட்டோசில் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண் 2 (அடிப்படை ஊதியம்)

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3540/- முதல் ரூ.5,900/- வரையிலான ஏற்றதாழ்வான அடிப்படை ஊதியத்தை ரூ.5,900/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும், ரூ. 5,000/-த்தை உயர்த்தி இனி அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.10,900/-த்தை அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 3 (பஞ்சப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5,074/- முதல் ரூ.6,300/- வரையிலான ஏற்றதாழ்வான பஞ்சப்படியை ரூ.6,300/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.3,000/-த்தை உயர்த்தி இனி அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.9,300/ஐ பஞ்சப்படியாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 4 (மாறுகின்ற பஞ்சப்படி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் COLA என்ற பெயரில் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.590/- முதல் ரூ.1,778/- வரையிலான ஏற்றத்தாழ்வான தொகையை ரத்து செய்து மாறுகின்ற பஞ்சப்படியாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் நுகர்வோர் விலைவாசி குறியீட்டின் அடிப்படையில் தொழிலக தொழிலாளர்கள் அடிப்படை ஆண்டு 2001-ஐ அடிப்படையாக கொண்டு முதல் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.25/- என நிர்ணயம் செய்து மாறுகின்ற பஞ்சப்படியாக மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 5 (வீட்டு வாடகைப்படி)

தற்போது ரூ.826/- முதல் ரூ.1,910/-வரை ஏற்றத்தாழ்வாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியை ரூ.1,900/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.2,100/-ஐ உயர்த்தி இனி மாதம் ரூ.4,000/-த்தை வீட்டு வாடகைப்படியாக அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 6 (பயணப்படி)

தற்போது ரூ.590/- முதல் ரூ.1,146/-வரை ஏற்றத்தாழ்வாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயணப்படியை ரூ.1,110/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.2,400/-ஐ உயர்த்தி இனி மாதம் ரூ.3,500/- ஆக அனைத்து தொழிலாளர்களுக்கும் பயணப்படியாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

6) கோரிக்கை எண் 7 (ஸ்பெஷல் அலவன்ஸ்)

தற்போது ரூ.810/- முதல் ரூ.1,146/-வரை ஏற்றத்தாழ்வாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்பெஷல் அலவன்ஸ் தொகையை இனி ரூ.1,100/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.2,400/-ஐ உயர்த்தி இனி மாதம் ரூ.3,500/- ஆக அனைத்து தொழிலாளர்களுக்கும் ஸ்பெஷல் அலவன்ஸ் தொகையாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 8 (சர்வீஸ் வெயிட்டேஜ்)

3 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சர்வீஸ் வெயிட்டேஜ் தொகையாக சர்வீஸ் அடிப்படையில் வருடங்களை கமக்கிட்டு ஆண்டு ஒன்றுக்கு ரூ.500/- என நிர்ணயம் செய்து மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 10 (சலவைப்படி)

தற்போது ரூ.405/- முதல் ரூ.590/-வரை ஏற்றத்தாழ்வாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலவைப்படியை இனி ரூ.590/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.1410/-ஐ உயர்த்தி இனி மாதம் ரூ.2000/- ஆக அனைத்து தொழிலாளர்களுக்கும் சலவைப்படியாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண் 11 (பணிக்காலப்படி)

இரண்டாவது ஷிப்டில் (B-Shift) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஷிப்ட் ஒன்றிற்கு ரூ.50/- ஆகவும் இரவு ஷிப்டில் (C-Shift) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஷிப்ட் ஒன்றிற்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூ.30/- உடன் கூடுதலாக ரூ.70/- சேர்த்து ஷிப்ட் ஒன்றிற்கு இனி ரூ.100/- என வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண் 16 (வெப்பப்படி)

தற்போது ரூ.405/- முதல் ரூ.590/-வரை ஏற்றத்தாழ்வாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வெப்பப்படியை இனி ரூ.490/- என சமநிலைப்படுத்தி அத்துடன் மேலும் ரூ.1,010/-த்தை உயர்த்தி இனி மாதம் ரூ.1,500/- அனைத்து தொழிலாளர்களுக்கும் வெப்பப்படியாக வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண் 17 (மருத்துவப்படி)

ESI மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்படாத மருத்துவப்படி இனி வழங்கப்பட்டு மாதம் ரூ.1,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவப்படியாக வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண் 18 (மழை கோட்)

மழை கோட் மற்றும் ஜெர்கின் வழங்கப்பட வேண்டும் என்றும், மேலும் இது மழைக்காலங்களில் பயன்படும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண் 19

(தேங்காய் எண்ணெய், பூஸ்ட் மற்றும் குளியல் சோப்பு மற்றும் துணி துவைக்கும் பவுடர்)

அனைத்து தொழிலாளர்களுக்கும் தேங்காய் எண்ணெய் மாதம் அரை லிட்டரும், பூஸ்ட் மாதம் ஒரு கிலோவாகவும், 3 ஹமாம் சோப்பும், அரை கிலோ சர்ப் எக்சல் குளினி துவைக்கும் பவுடர்) மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண் 20 (டவல்)

பாம்பே டையிங் ப்ளோரா இரண்டு பெரிய டர்கி டவல் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 22 (சீருடை மற்றும் தையல் கூலி)

தற்போது நடைமுறையில் தைத்து வழங்கப்பட்டு வரும் 2 ஷர்ட், 2 பேண்ட் சீருடையை இனி மூன்று செட் தைக்காமல் வழங்கப்பட வேண்டும் என்றும் மேலும் தையல் கூலியாக செட் ஒன்றிற்கு ரூ.1000/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண் 23 (பாதுகாப்பு காலணி மற்றும் காலுறை)

தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் ஒரு செட் தரமற்ற பாதுகாப்பு காலணியை (மிடாஸ் கம்பெனி) மாற்றி லிபர்ட்டி, வாரியர் போன்ற தரமான 2 செட் காலணியும் 3 செட் காலுறையும் வாழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

திருவாளர்கள் அம்பாசிட்டர் பல்லவா, சென்னை

[அரசாணை (டி) எண் 132, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 5 மார்ச் 2019, மாசி 21, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/261/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக அம்பாசிட்டர் பல்லவா என்ற நிர்வாகத்திற்கும், அம்பாசிட்டர் பல்லவா எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்துக்கு எழுந்தள்ளுது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துக்கான சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கத்துக்கான சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண் 1 அடிப்படை சம்பளம்

தொழிற்சங்கம் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை சம்பளமாக,

Grade I - 2500-500-3000-1000-4000-1500-5500
Grade II - 2600-750-3350-1500-4850-2000-6850
Grade III - 3000-1000-4000-2000-6000-2500-8500
Grade IV - 3500-1250-4750-2500-7250-3000-10250
Grade V - 3750-1250-1500-5250-3000-8250-3500-11750
Grade VI - 4000-1750-5750-3500-10250-4000-14250

Grade VII - 4500-2000-6500-4000-10500-4500-15000

என வழங்கக் கோரும் "தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 3 பஞ்சப்படி

அனைத்து தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படியாக 1936-ஆம் ஆண்டு புள்ளியின் அடிப்படையில் புள்ளி ஒன்றுக்கு ரூ.3/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 4 வருடாந்திர ஊதிய உயர்வு:

அனைத்து தொழிலாளர்களுக்கும் வருடாந்திர ஊதிய உயர்வாக அந்தந்த வருடம் பெற்றுவரும் மொத்த சம்பளத்தில் 30 சதவீதம் வழங்குமாறும் மேற்படி தொகையை அடிப்படை சம்பளத்தில் சேர்த்து வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? மானது ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 4 சர்வீஸ் வெயிட்-டேஜ்:

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டு ஒன்றுக்கு சர்வீஸ் வெயிட்-டேஜ் தொகையை கீழ்வருமாறு நிர்ணயித்து அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

5 ஆண்டு சர்வீஸ் பூர்த்தியானவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.50/-

10 ஆண்டு சர்வீஸ் பூர்த்தியானவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.100/-

15 ஆண்டு சர்வீஸ் பூர்த்தியானவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.150/-

20 ஆண்டு சர்வீஸ் பூர்த்தியானவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.200/-

20 ஆண்டுகளுக்கு மேல் பணி பூர்த்தியானவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.250/-

கோரிக்கை எண் 23

தொழிலாளர்கள் அனைவருக்கும் 2 செட் ஷர்ட் மற்றும் 4 செட் சாக்ஸ் ஆண்டு தோறும் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 27

தொழிலாளர்கள் உபயோகத்திற்கு சோப்பு மற்றும் டவல் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 43

புதிய ஊதிய ஒப்பந்தம் செப்டம்பர் 2016-ல் ஆரம்பிக்க வேண்டும் என்றும், ஊதிய ஒப்பந்தம் கால தாமதம் ஆகும் பட்சத்தில் வேலையை விட்டு சென்ற மற்றும் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கும் நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல்.

[அரசாணை (டி) எண் 137, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 6 மார்ச் 2019, மாசி 22, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/262/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து

இணைப்பு

எழுவினா

திரு. பி. பத்மநாபன், (ப.எண்.52081) ஓட்டுநருக்கு, வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் இரண்டு (2) வருட காலத்திற்கு நிறுத்தம் செய்தும், சேதாரத் தொகையில் ரூ.1,000.00—ஐ (ரூபாய் ஆயிரம் மட்டும்) சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 10-08-2005 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி.

[அரசாணை (டி) எண் 138, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 6 மார்ச் 2019, மாசி 22, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/266/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை மாவட்டப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடி), திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரூபு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கரூபு நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947—ஆம் ஆண்டு தொழிற்சங்கரூபுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்சங்கரூபு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947—ஆம் ஆண்டு தொழிற்சங்கரூபுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. குமார், ஓட்டுநரின் (ப.எண் 10549) வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் ஆறு மாதங்கள் நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய 03-02-2011—ம் நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.

LAW DEPARTMENT

Nomination of certain persons as a members to the Syndicate of Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai for certain period under the Tamil Nadu Dr. Ambedkar Law University Act.

(G.O. Ms. No.76, Law (LS), 7th March 2019, Maasi 23, Vilambi, Thiruvalluvar Aandu-2050.]

No.II(2)/LAW/267/2019.—Under item (e) of 'Class II - Other Members,' of sub-section (2) of Section 22 of the Tamil Nadu Dr. Ambedkar Law University Act, 1996 (Tamil Nadu Act 43 of 1997), the Governor of Tamil Nadu hereby nominates Dr. M. Devendran, Advocate, No.258/9, Swathi Apartments, East Main Road, Anna Nagar Western Extension, Chennai-600 101, as a member to the Syndicate of Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai, for a period of three years from the date of this order.

NOTIFICATION II

(G.O. Ms. No.76, Law (LS), 7th March 2019, Maasi 23, Vilambi, Thiruvalluvar Aandu-2050.]

No.II(2)/LAW/268/2019.—Under item (f) of 'Class II - Other Members,' of sub section (2) of Section 22 of the Tamil Nadu Dr. Ambedkar Law University Act, 1996 (Tamil Nadu Act 43 of 1997), the Governor of Tamil Nadu hereby nominates Dr. Gowri Ramesh, Associate Professor, Chennai Dr.Ambedkar Government Law College, Pattarai Perumpudur. as a member to the Syndicate of Tamil Nadu Dr.Ambedkar Law University, Chennai, for a period of three years from the date of this order.

S.S. POOVALINGAM,
Secretary to Government.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT.

Exclusion of certain lands from operation of the Tamil Nadu Panchayats Act.

[G.O.Ms. No.45, Rural Development and Panchayat Raj (SGS.4), 8th March 2019.]

No.II(2)/RDPR/269/2019.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 125 of the Tamil Nadu panchayats Act, 1994 (Tamil Nadu act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies that on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette, the land situated within the boundaries of the Abishegapatti, Tirunelveli Taluk, Tirunelveli District, with the total extent as mentioned in the schedule be the same or a little more or less, shall be excluded from the operation of the said act:-

SCHEDULE

Tirunelveli District, Tirunelveli Taluk, Abishegapatti Village.

S.No	Survey No and sub-division No.	Extent to be with drawn (Hec)	Classification	Boundaries			
				North	East	South	West
(1)	(2)	(3)	(4)	(4a)	(4b)	(4c)	(4d)
1	153/2	0.11.00	Cart-track	154/1,2,3A, 3B	153/3	148	153/1A
2	154/2	0.05.50	Cart-track	100	154/1	153/1A, 1B, 2.3	154/3A

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 45, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மாஅதி.4)த் துறை, 8 மார்ச் 2019.]

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை

தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், அபிஷேகப்பட்டி கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழ்வோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்:-

அட்டவணை

(திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், அபிஷேகப்பட்டி கிராமம்.)

வ. எண்	புல எண் மற்றும் உட்பிரிவு எண்	விலக்களிக்கப் பட்ட பரப்பு ஹெக்டேர்	வகைபாடு	எல்லைகள்			
				வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	153/2	0.11.00	வண்டிப்பாதை புறம்போக்கு	154/1,2, 3A, 3B	153/3	148	153/1A
2	154/2	0.05.50	வண்டிப்பாதை புறம்போக்கு	100	154/1	153/1A, 1B, 2.3	154/3A

ஹன்ஸ் ராஜ் வர்மா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.